

## 6. AL-AN'ĀM (les troupeaux)



*Préhégirienne (sauf les versets 23, 114, 141, 151, 152 et 153), révélée après la sourate de "Al-Hijr". Elle compte 165 versets. Son titre est tiré des versets 136, 138, 139, 142.*

*La sourate rappelle, comme objet de méditation et d'incitation à la foi, la création des cieux, de la terre, de l'homme, et l'anéantissement des peuples anciens pour désobéissance. Elle indique au Prophète l'attitude à observer et le discours à tenir devant les manœuvres et la perfidie des infidèles.*

*Elle relate le récit d'Abraham à la recherche d'une divinité, mais chaque fois déçu, avant de se vouer au Maître des Mondes.*

*Enfin, la sourate rappelle et condamne certaines pratiques antéislamiques relatives au partage des récoltes et à la prohibition, pour tel ou tel groupe humain, de la consommation de tout ou partie de certains animaux.*

*Au nom d'Allah, le Clément,  
le Miséricordieux.*

1. Louange à Allah qui a créé les cieux et la terre, et instauré les ténèbres et la lumière. Cependant, les mécréants persistent à vouloir donner des égaux au Seigneur.

2. C'est Lui qui vous a créés de limon, qui a fixé un terme [à chaque vie]; un autre terme est déterminé par Lui, [où vous serez ressuscités.] Pourtant vous mettez cela en doute.

3. C'est Lui, Allah, dans les cieux et sur la terre, Il connaît ce que vous tenez secret et ce que vous divulguez. Il connaît aussi tout ce que vous pouvez acquérir.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ  
وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ثُمَّ الَّذِينَ  
كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ ﴿١﴾

هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا  
وَأَجَلٌ مُّسَمًّى عِنْدَهُ ثُمَّ أَنْتُمْ تَمْتَرُونَ ﴿٢﴾

وَهُوَ اللَّهُ فِي السَّمَوَاتِ وَفِي الْأَرْضِ يَعْلَمُ  
سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ ﴿٣﴾

4. Aucun signe ne leur parvient de leur Seigneur, sans que les mécréants ne s'en détournent obstinément.

5. En effet, ils ont rejeté la Vérité venue à eux; bientôt, ils auront des nouvelles de ce qu'ils tournaient en dérision.

6. N'ont-ils pas vu combien de générations Nous avons fait périr avant eux, que Nous avons établies sur terre avec des moyens plus puissants que les leurs? Nous avons fait tomber pour eux des pluies à verse, et fait couler des fleuves à leurs pieds; puis Nous les avons exterminées pour leurs crimes. Nous avons créé d'autres générations après eux.

7. Même si nous faisons descendre sur toi un livre écrit sur parchemin, que chacun d'eux pourrait palper de sa main, ces mécréants diraient: «Ce n'est que pure magie!»

8. Ils disent: «Pourquoi n'a-t-on pas fait descendre un ange avec lui?» Si Nous avons fait descendre un ange, leur sort aurait été scellé sans qu'aucun délai ne leur eût été accordé.

9. Même si l'envoyé était un ange, il apparaîtrait dans une apparence humaine, et l'équivoque

وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا  
كَانُوا عَنْهَا مُعْرِضِينَ ﴿٤﴾

فَقَدْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَسَوْفَ يَأْتِيهِمْ  
أَنْبَأُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ ﴿٥﴾

أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ  
مَكَّنَّا لَهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَكُمْ وَأَرْسَلْنَا  
السَّمَاءَ عَلَيْهِمْ قَدْرًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي  
مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَا هُم بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِنْ  
بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ ﴿٦﴾

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَابٍ فَلَمَسُوهُ  
بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا أَسْحَرٌ  
مُتَّبِعٌ ﴿٧﴾

وَقَالُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ مَلَكٌ وَلَوْ أَنْزَلْنَا مَلَكًا  
لَقُضِيَ الْأَمْرُ ثُمَّ لَا يُنظَرُونَ ﴿٨﴾

وَلَوْ جَعَلْنَاهُ مَلَكًا لَجَعَلْنَاهُ رَجُلًا  
وَلَلْبَشَنَاءُ عَلَيْهِمْ مَا يُلْبَسُونَ ﴿٩﴾



qu'ils veulent susciter demeurerait.

10. Avant toi, d'autres Messagers furent raillés [par les mécréants,] mais ceux qui s'en moquaient furent emportés par ce dont ils se gaussaient.

11. Dis: «Allez de par le monde et voyez comment ont fini ceux qui traitaient Nos Prophètes de menteurs.»

12. Dis: «A qui appartient tout ce qui est dans les cieux et tout ce qui est sur terre?» Dis: «C'est bien à Allah; Il S'est prescrit la miséricorde à Lui-même; c'est Lui qui vous réunira le Jour de la Résurrection, dont nul ne doit douter, où ceux qui ne croient pas vont perdre leurs âmes.»

13. A Allah tout ce qui vit de nuit et de jour, Il entend tout, Il sait tout.

14. Dis: «Comment pourrais-je prendre un protecteur en dehors d'Allah, Celui qui a instauré les cieux et la terre, Lui qui fournit les nourritures aux êtres sans avoir besoin d'être nourri?» Dis: «Il m'a été ordonné d'être le premier à me soumettre et d'éviter d'être au nombre des polythéistes.»

15. Dis: «Je crains, si je désobéis à mon Maître, le châtement d'un jour terrible.»

وَلَقَدْ آسْتَهْزِئُوا بِرُسُلِهِمْ مِنْ قَبْلِكَ فَحَاقَ  
بِالَّذِينَ سَخِرُوا مِنْهُمْ مَا كَانُوا بِهِ  
يَسْتَهْزِئُونَ ﴿١٠﴾

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ أَنْظِرُوا كَيْفَ  
كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ ﴿١١﴾

قُلْ لِمَنْ مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ قُلْ لِلَّهِ  
كُتِبَ عَلَى نَفْسِهِ الرَّحْمَةُ  
لِيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ  
فِيهِ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فَهُمْ  
لَا يُؤْمِنُونَ ﴿١٢﴾

﴿١٣﴾ وَاللَّهُ مَا سَكَنَ فِي اللَّيْلِ وَالنَّهَارِ وَهُوَ  
السَّمِيعُ الْعَلِيمُ ﴿١٣﴾

قُلْ أَعْيَرَ اللَّهُ اتَّخَذُوا لِيَافِطِرِ  
السَّمَوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُهُ وَلَا  
يُطْعِمُهُ قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ  
أَسْلَمَ وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ ﴿١٤﴾

قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ  
عَظِيمٍ ﴿١٥﴾

16. Celui à qui, ce jour-là, ce tourment aura été épargné, bénéficiera de la Grâce d'Allah. Ce sera le triomphe éclatant!

17. Si Allah décide qu'un mal te touche, Lui Seul pourra y mettre fin, et s'Il décide qu'un bien te touche, C'est qu'Il a pouvoir sur toutes choses.

18. Il est le Maître absolu de Ses sujets, Il est le Sage, Il est au courant de tout.

19. Dis: «Quel est le témoignage le plus sublime?» Dis: «Allah est le témoin entre moi et vous, que ce Coran m'a été révélé pour vous prévenir ainsi que tous ceux qui ont été informés de Son message, alors que vous témoignez de l'existence d'autres divinités qu'Allah.» Dis: «Moi, je n'atteste point ce que vous dites.» Dis: «Il n'y a qu'un Dieu Unique, je me proclame innocent de ce que vous Lui associez.»

20. Ceux auxquels Nous avons donné les Ecritures reconnaissent ce Livre, comme ils reconnaissent leurs propres enfants, ceux qui n'y croient pas ont perdu leurs âmes.

21. Y a-t-il plus injuste que celui qui forge les mensonges et les impute à Allah ou qui rejette Ses signes?! Jamais les

مَنْ يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمَهُ وَذَلِكَ  
الْفَوْزُ الْمُبِينُ ﴿١٦﴾

وَإِنْ يَمَسَّكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ  
إِلَّا هُوَ وَإِنْ يَمَسَّكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى  
كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٧﴾

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَهُوَ  
الْحَكِيمُ الْخَبِيرُ ﴿١٨﴾

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلْ اللَّهُ شَهِيدُ بَيْنِي  
وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ أَنْ لَأُنذِرَكُمْ بِهِ وَمَنْ  
بَلَغَ أَبْتِئَكُمْ لِتَشْهَدُونَ أَنْ مَعَ اللَّهِ إِلَهَةٌ أُخْرَى  
قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌُ وَاحِدٌ وَإِنِّي بَرِيءٌ  
مِمَّا تُشْرِكُونَ ﴿١٩﴾

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ  
أَبْنَاءَهُمْ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فَهُمْ  
لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ  
بِعَايَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ ﴿٢١﴾

injustes ne triompheront.

22. Un jour, tous seront ramenés vers Nous, Nous dirons alors aux polythéistes: «Où sont les [prétendus] associés que vous prêtiez à Allah?»

23. Leur tentative désespérée ne sera alors que de dire: «Par Allah, notre Seigneur, nous n'étions pas païens.»

24. Regarde comme ils se renient eux-mêmes, tandis que les divinités qu'ils se forgeaient s'évanouissent.

25. Certains parmi eux viennent écouter ton propos; pour qu'ils ne comprennent pas, Nous avons rendu leurs cœurs voilés et leurs oreilles sourdes. Quel que soit le signe qu'ils voient, ils ne croiront point. Quand ils viennent te voir pour polémiquer, ces impies disent toujours: «Ce ne sont là qu'histoires d'anciens!»

26. Ils s'emploient à détourner les hommes du message divin, et ils s'en éloignent eux-mêmes; mais ils ne font que se perdre sans en avoir conscience.

27. Si tu pouvais les voir bloqués aux abords de l'Enfer, criant: «Ah, si nous pouvions retourner sur terre! Nous ne rejeterions plus les signes de notre Seigneur, et nous serions de vrais croyants.»

28. C'est qu'ils ont vu devant

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا آيِنَ  
شُرَكَاءِكُمْ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ ﴿١١﴾

ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ إِلَّا أَنْ قَالُوا وَاللَّهِ رَبِّنَا  
مَا كُنَّا مُشْرِكِينَ ﴿١٢﴾

أَنْظُرْ كَيْفَ كَذَبُوا عَلَيَّ أَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ  
مَا كَانُوا يَفْتَرُونَ ﴿١٣﴾

وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْنَا وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ  
أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِنْ يَرَوْا  
كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا حَتَّى إِذَا جَاءُوكَ  
يُجَادِلُونَكَ يَقُولُ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا  
إِلَّا أَسْطِيرُ الْأَوَّلِينَ ﴿١٤﴾

وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْهَوْنَ عَنْهُ وَإِنْ يُهْلِكُونَ  
إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ ﴿١٥﴾

وَلَوْ تَرَى إِذْ وَقَفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَلَيْتَنَا تَرَدُّ  
وَلَا نَكْذِيبُ بِعَايَتِ رَبِّنَا وَنَكُونُ مِنَ  
الْمُؤْمِنِينَ ﴿١٦﴾

بَلْ بَدَأَ اللَّهُ مَا كَانُوا يُخْفُونَ مِنْ قَبْلُ وَلَوْ رُدُّوا



eux les réalités qu'ils se cachaient auparavant. Pourtant, s'ils revenaient à la vie, ils referaient exactement ce qui leur a été interdit, car ils ne font que mentir.

29. Ils disent souvent: «Il n'y a que notre vie dans ce monde, nous ne serons jamais ressuscités.»

30. Si tu pouvais les voir comparaître devant le Seigneur, «Eh bien, dira-t-Il, ceci n'est-il pas vrai?!» Ils diront: «Si fait! Seigneur!», Il leur dira: «Savourez donc le châtement pour votre impiété.»

31. C'est ainsi qu'ils seront perdants, ceux qui refusaient de croire à la rencontre d'Allah jusqu'au moment où l'Heure fatidique les surprendra; alors ils s'écrieront: «Malheur à nous pour avoir négligé notre salut!» Ils porteront sur leurs dos le faix de leurs péchés. Quel néfaste fardeau!

32. En vérité, la vie dans ce monde n'est que jeu et divertissement; c'est la Dernière Demeure qui compte pour le bien de ceux qui craignent Allah. Qu'avez-vous à ne pas y réfléchir?

33. Nous savons que leurs propos t'affligent. En fait, ce n'est pas toi-même qu'ils démentent. Mais les coupables rejettent les signes d'Allah.

لَعَادُوا الْمَائِهُوَاعِنَهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ ﴿١٨﴾

وَقَالُوا إِن هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ ﴿١٩﴾

وَلَوْ تَرَى إِذْ وَقَفُوا عَلَىٰ رَبِّهِمْ قَالَ أَيْسَ هَذَا بِالْحَقِّ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا قَالَ فَذُقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ ﴿٢٠﴾

فَدَخَسِرَ الَّذِينَ كَذَبُوا بِلِقَاءِ اللَّهِ حَتَّىٰ إِذَا جَاءَ نَهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوا لَوْ أَنَّا حَسَرْنَا عَلَىٰ مَا فَرَقْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَىٰ ظُهُورِهِمْ أَلَسَاءَ مَا يَرْزُونَ ﴿٢١﴾

وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهُمْ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ ﴿٢٢﴾

فَدَنْعَلِمُ إِنَّهُ لَيَحْزَنُكَ الَّذِي يَقُولُونَ فَإِنَّهُمْ لَا يَكَذِبُونَكَ وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ ﴿٢٣﴾

34. Avant toi, d'autres Messagers avaient été traités de menteurs, mais ils avaient supporté avec patience d'être démentis et offensés jusqu'au moment où Nous leur avons porté secours. Tels sont les décrets immuables d'Allah. D'ailleurs, une partie de l'histoire des Envoyés t'est déjà parvenue.

35. Si l'indifférence des mécréants te paraît insupportable, essaie si tu peux de creuser une galerie sous terre, ou de tendre une échelle vers le ciel, pour leur produire un signe [prodigieux]! Si Allah le voulait, Il les aurait tous ramenés sur la voie du salut. Ne sois donc pas comme les ignorants.

36. Seuls donneront les bonnes réponses ceux qui savent entendre; quant aux morts, Allah les ressuscitera, puis ils feront retour vers Lui.

37. Les mécréants disent: «Que n'a-t-on pas donné à cet homme un signe miraculeux émanant de Son Seigneur?» Dis-leur: «Allah a tout pouvoir de produire des prodiges», mais la plupart d'entre eux n'en savent rien.

38. Il n'est pas de bêtes qui bougent sur terre ni d'oiseaux qui volent de leurs ailes dans l'air qui ne forment des sociétés semblables aux vôtres; car rien n'a été omis

وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِنْ قَبْلِكَ فَصَبَرُوا عَلَىٰ مَا كُذِّبُوا وَأُوذُوا وَحَتَّىٰ اتَّهُمُ نَصْرُنَا وَلَا مَبْدَلٍ لِكَلِمَاتِ اللَّهِ وَلَقَدْ جَاءَكَ مِنْ نَبِيِّنَا الْمُرْسَلِينَ ﴿٢٤﴾

وَإِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُمْ بِآيَةٍ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَىٰ فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ ﴿٢٥﴾

\* إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ وَالْمَوْتَىٰ يَبْعَثُهُمُ اللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ ﴿٢٦﴾

وَقَالُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ قُلْ إِنْ اللَّهُ قَادِرٌ عَلَىٰ أَنْ يُنْزِلَ آيَةً وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ﴿٢٧﴾

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَيْرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَّمٌ مُثَلِّمَةٌ مَا فَرَطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ



dans le Livre. Ensuite tous seront rassemblés auprès de leur Seigneur.

39. Ceux qui rejettent Nos signes sont comme des sourds-muets qui se meuvent dans les ténèbres. Allah égare qui Il veut perdre, et dirige qui Il veut sur le droit chemin.

40. Dis-leur: «Qu'en serait-il de vous si le châtement d'Allah venait vous frapper ou si l'Heure fatidique vous surprenait? Allez-vous invoquer un autre dieu qu'Allah, si vous êtes véridiques?»

41. Eh bien non! C'est Lui que vous invoquerez. Il dissipera, s'Il le veut, le mal contre lequel vous L'avez invoqué; et vous oublierez sûrement ceux que vous Lui aviez associés.

42. Certes, Nous avons envoyé [Nos Messagers] à d'autres peuples avant toi; Nous les avons accablés par des malheurs et souffrances pour les mener à la contrition.

43. Si seulement ces peuples, après avoir subi Nos rigueurs, s'étaient mis à Nous implorer! Mais au contraire, leurs cœurs s'étaient endurcis et Satan les a abusés en leur vantant leurs actes [pervers].

44. Lorsqu'ils ont oublié les leçons qu'ils avaient reçues, Nous leur avons ouvert toutes les portes [du bien-être]. Mais quand ils se

يُحْشَرُونَ ﴿٣٨﴾

وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا صُمُّوْهُمْ فِي  
الظُّلُمَاتِ مَن يَشَاءُ اللهُ يُضِلُّهُ وَمَن يَشَاءُ  
يَجْعَلُهُ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ ﴿٣٩﴾

قُلْ أَرَأَيْتُمْ إِنِ اتَّكُمُ عَذَابُ اللهِ أَوَّاتِكُمْ  
السَّاعَةَ أَغَيْرَ اللهِ تَدْعُونَ إِن كُنْتُمْ  
صَادِقِينَ ﴿٤٠﴾

بَلْ إِيَّاهُ تَدْعُونَ فِيكُم مَّا تَدْعُونَ إِلَيْهِ  
إِن شَاءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُونَ ﴿٤١﴾

وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى أُمَمٍ مِّن قَبْلِكَ فَآخَذْنَاهُمْ  
بِالْبَاسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ ﴿٤٢﴾

قُلْ لَآ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِن قَسَتْ  
قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا  
يَعْمَلُونَ ﴿٤٣﴾

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ  
أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا  
أَخَذْنَاهُمْ بِغَتَّةٍ فَأَذَاهُمُ الْمُجَلْسُونَ ﴿٤٤﴾



sont réjouis de ce qui leur a été donné, Notre châtement les a pris brusquement, et les voilà bien abattus.

45. Ainsi furent exterminées jusqu'au dernier les générations injustes. Qu'Allah, le Maître de l'Univers, en soit loué!

46. Dis-leur: «Qu'en serait-il selon vous, si Allah vous ôtait l'ouïe et la vue, s'Il scellait vos cœurs? Quel dieu en dehors d'Allah pourrait vous rendre les facultés perdues?» Vois comment Nous leur présentons tant de signes variés, puis ils s'en détournent.

47. Dis-leur: «Qu'en serait-il de vous si le châtement d'Allah venait vous surprendre à l'improviste, ou qu'il vous frappait ouvertement? Les injustes ne seraient-ils pas les seuls à être anéantis?»

48. Nos Messagers n'ont qu'une seule mission; c'est d'annoncer les bonnes nouvelles et de livrer des avertissements. Ceux qui croient et font le bien n'éprouveront ni inquiétude ni chagrin.

49. Ceux qui, [par contre,] rejettent Nos signes seront voués au châtement, en prix de leur perversité.

50. Dis: «Je ne prétends point posséder les trésors d'Allah, ni connaître Son Mystère, je ne

فَقَطَّعَ دَابِرَ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ  
رَبِّ الْعَالَمِينَ ﴿٤٥﴾

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ  
وَخَتَمَ عَلَى قُلُوبِكُمْ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ  
بِهِ أَنْظِرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ  
يَصْدِفُونَ ﴿٤٦﴾

قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ بَغْتَةً أَوْ  
جَهْرَةً هَلْ يُهْلِكُ إِلَّا الْقَوْمَ  
الظَّالِمُونَ ﴿٤٧﴾

وَمَا تُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ  
فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ  
يَحْزَنُونَ ﴿٤٨﴾

وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا  
كَانُوا يَفْسُقُونَ ﴿٤٩﴾

قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا  
أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ

prétends pas, non plus, être un archange; je ne fais que suivre ce qui m'a été révélé.» Dis: «Sont-ils à égalité, l'aveugle et le clairvoyant? Qu'avez-vous à ne pas y réfléchir?»

**51.** Veuille bien mettre en garde, en exhortant par le Coran, tous ceux qui redoutent de comparaître devant leur Seigneur, sans avoir en dehors de Lui ni protecteur ni intercesseur, afin qu'ils soient plus pieux.

**52.** Ne repousse pas ceux qui, matin et soir, implorent leur Seigneur, cherchant à se vouer à Sa face; leur demander compte ne t'incombe en rien et ils n'ont pas à te demander compte; en les repoussant tu serais, de ce fait, comme les injustes.

**53.** C'est ainsi que Nous avons éprouvé les hommes les uns par les autres, certains disent: «Est-ce que ce sont ces gens-là qu'Allah a favorisés parmi nous?» Mais Allah ne connaît-Il pas ceux qui Lui sont reconnaissants?

**54.** Lorsque tu vois revenir vers toi ceux qui croient à Nos signes, dis-leurs: «Que le salut soit sur vous! Votre Seigneur S'est prescrit la miséricorde à Lui-même, que celui d'entre vous qui commet le mal par ignorance et qui se repent et s'amende après, qu'il sache qu'Allah

إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي  
الْأَعْمَىٰ وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ ﴿٥١﴾

وَأَنْذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَنْ يُحْشَرُوا إِلَىٰ  
رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِنْ دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ  
لَعَلَّهُمْ يَتَّقُونَ ﴿٥٢﴾

وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ  
وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ مَا عَلَيْكَ مِنْ  
حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ  
عَلَيْهِمْ مِنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ  
الظَّالِمِينَ ﴿٥٣﴾

وَكَذَٰلِكَ فَتَنَّا بَعْضَهُم بِبَعْضٍ لِيَقُولُوا  
أَهَٰؤُلَاءِ مِمَّنْ آتَاهُ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ  
بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ ﴿٥٤﴾

وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ  
سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ  
الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا  
بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ  
عَفُورٌ رَحِيمٌ ﴿٥٥﴾



est Pardonneur et Miséricordieux.

55. C'est ainsi que Nous exposons Nos signes d'une manière explicite afin que la voie des criminels <sup>(1)</sup> soit clairement connue.

56. Dis: «Il m'a été interdit d'adorer ceux que vous invoquez en dehors d'Allah». Dis encore: «Je ne suivrai jamais vos tendances impies. Sinon je m'égarerais loin de la voie du salut.»

57. Dis: «Je m'en tiens à la preuve irréfutable de mon Maître; alors que vous la rejetez. Sachez aussi que je ne suis pas maître de ce [châtiment] que vous désirez hâter. Seul Allah en décide. C'est Lui qui livre la vérité, Il est le Meilleur des juges.»

58. Dis: «Si j'avais le pouvoir de le hâter, tout serait réglé entre vous et moi à présent.» En vérité Allah connaît parfaitement les coupables.

59. C'est Lui qui détient les clefs du mystère, Lui Seul en connaît le secret. Il connaît tout ce qui est dans les terres et les mers; aucune feuille ne tombe sans qu'Il le sache; aucune graine dans les ténèbres [des entrailles] de la terre, ni pousse verte ou desséchée qui

وَكَذَلِكَ نَفْصِلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ  
سَبِيلَ الْمُجْرِمِينَ ﴿٥٥﴾

قُلْ إِنِّي نُهَيْتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِنْ  
دُونِ اللَّهِ قُلْ لَا أَتَّبِعُ أَهْوَاءَ كُمْ قَدْ ضَلَلْتُ  
إِذَا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ ﴿٥٦﴾

قُلْ إِنِّي عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّي وَكَذَّبْتُمْ بِهِ  
مَا عِنْدِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ إِنْ الْحُكْمُ  
إِلَّا لِلَّهِ يَقُضُّ الْحَقُّ وَهُوَ خَيْرُ  
الْفَصِّلِينَ ﴿٥٧﴾

قُلْ لَوْ أَنَّ عِنْدِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ لَفُضِيَ  
الْأَمْرُ بَيْنِي وَبَيْنَكُمْ وَاللَّهُ أَعْلَمُ  
بِالظَّالِمِينَ ﴿٥٨﴾

\* وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا  
إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا  
تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي  
ظُلْمَتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا  
فِي كِتَابٍ مُبِينٍ ﴿٥٩﴾

(1) Chez Warsh: «...que la voie des criminels te soit clairement connue.»

ne soient mentionnées dans un livre explicite.

**60.** C'est Lui qui rappelle les âmes durant votre sommeil, la nuit; et qui connaît vos activités le jour, durant lequel Il vous ramène à la vie quotidienne jusqu'à l'accomplissement de votre terme fixé. Ensuite, ressuscités, vous serez retournés à Lui; Il vous informera de toutes vos actions.

**61.** C'est Lui qui règne en Maître absolu sur Ses sujets. C'est Lui qui vous envoie des anges gardiens. Au moment de la mort de chacun de vous, des Messagers recueilleront son âme, sans rien négliger de leur mission.

**62.** Ensuite, les morts seront rendus à Allah, leur vrai Maître, à qui appartient tout le pouvoir. Il est le plus prompt à dresser les comptes!

**63.** Dis: «Qui vous sauve des ténèbres sur terre et sur mer, quand vous L'invoquez humblement à voix basse disant: «S'Il [Allah] nous délivre<sup>(1)</sup> de ce péril, nous serons bien reconnaissants?»

**64.** Dis-leur: «Allah Seul peut vous sauver de ce malheur, et de bien d'autres encore, n'empêche

وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُم بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا  
جَرَحْتُم بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ  
لِيُقَضَىٰ أَجَلٌ مُّسَمًّى ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ  
يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٦٠﴾

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ  
حَفَظَةً حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَكُمْ الْمَوْتُ تَوَفَّتْهُ  
رُسُلُنَا وَهُمْ لَا يُفْرِطُونَ ﴿٦١﴾

ثُمَّ رُدُّوهُ إِلَى اللَّهِ مَوْلَاهُمُ الْحَقِّ أَلَا لَهُ الْحُكْمُ  
وَهُوَ أَسْرَعُ الْحَاسِبِينَ ﴿٦٢﴾

قُلْ مَنْ يُنَجِّيكُمْ مِنْ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ  
تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً لَّيِّنَ الْأَجْنَاسِ  
هَٰذِهِ لَتَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ ﴿٦٣﴾

قُلِ اللَّهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ أَنْتُمْ  
تُشْكِرُونَ ﴿٦٤﴾

(1) Chez Warsh: «...à voix basse: «Si Tu (Allah) nous délivres de ce péril nous serons bien reconnaissants.»



que vous Lui associez de faux dieux!»

65. Dis: «C'est Lui qui peut encore vous envoyer d'en haut un châtiment [qui vous tombe sur les têtes,] ou dessous vos pieds; comme Il peut jeter la confusion au sein de vos factions, en faisant goûter aux uns la violence des autres.» Regarde comme Nous varions les signes pour que ces gens comprennent.

66. Ton peuple a traité ce Coran de mensonge, alors qu'il est la vérité même. Dis-leur: «Je ne saurais répondre de vous.

67. A toute annonce un aboutissement! Vous en saurez la suite.»

68. Lorsque tu vois ceux qui ergotent à propos de Nos versets, éloigne-toi d'eux jusqu'à ce qu'ils changent de sujet de conversation; si Satan te le fait oublier, évite, après le Rappel, de tenir compagnie aux groupes des injustes.

69. Certes, ceux qui craignent Allah ne sont pas comptables des comportements des impies, il leur est fait seulement le rappel pour qu'ils se prémunissent davantage.

70. Evite toute relation avec ceux qui n'ont pour religion que les jeux et les divertissements, et

قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا بَاقِنًا  
فَوْقَكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبَسَكُمْ لُشِيْعًا  
وَيُذِيقُ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ أَنْظُرْ كَيْفَ نُصَرِّفُ  
الآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ ﴿٦٥﴾

وَكَذَّبَ بِهِ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ قُلْ لَسْتُ عَلَيْكُمْ  
بِوَكِيلٍ ﴿٦٦﴾

لِكُلِّ نَبَأٍ مُسْتَقَرٌّ وَسَوْفَ تَعْلَمُونَ ﴿٦٧﴾

وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ  
عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا  
يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ  
الذِّكْرِ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴿٦٨﴾

وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِمْ مِنْ  
شَيْءٍ وَلَا يَكُنْ ذِكْرَىٰ لَعَلَّهُمْ  
يَتَّقُونَ ﴿٦٩﴾

وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا  
وَعَرْتَهُمْ الْحَيَاةُ الدُّنْيَا وَذَكَّرَ بِهِ

que la vie dans ce monde a trompés. Tâche de rappeler par ce Livre que chaque âme est l'otage de ses forfaits; qu'elle ne saurait avoir, en dehors d'Allah, ni protecteur ni intercesseur, et que, quelle que soit la rançon qu'elle offre pour se racheter, celle-ci ne sera point acceptée. Voilà des âmes perdues à cause de ce qu'elles ont commis ; un breuvage brûlant leur sera servi et un douloureux tourment les attend pour prix de leur impiété.

71. Dis: «Comment invoquerions-nous en dehors d'Allah ceux qui ne peuvent ni nous aider ni nous nuire? [Comment accepterions-nous] de revenir sur nos pas après qu'Allah nous eut bien guidés? [Nous serions alors] comme celui que les démons ont suborné et égaré sur terre, pendant que des compagnons à lui l'invitent à rejoindre la bonne voie avec eux.» Dis: «Seul le chemin d'Allah est le bon chemin, il nous a été ordonné de nous soumettre au Maître de l'Univers,

72. d'observer l'office de la prière et d'être pieux envers Allah, c'est vers Lui que nous allons être ramenés.»

73. C'est Lui, [Allah,] qui a créé les cieux et la terre pour une raison

أَنْ يُسَلَّ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَيْسَ  
لَهَا مِنْ دُونِ اللَّهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ وَإِنْ تَعَدَّلَ  
كُلَّ عَدْلٍ لَا يُؤْخَذُ مِنْهَا أُولَئِكَ  
الَّذِينَ أُبْسِلُوا بِمَا كَسَبُوا لَهُمْ  
شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا  
كَانُوا يَكْفُرُونَ ﴿٧﴾

قُلْ أَدْعُوا مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا  
يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰ أَعْقَابِنَا بَعْدَ إِذْ  
هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ  
الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانًا لَهُ  
أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَىٰ أَتَيْنَا  
قُلْ إِنَّ هُدَىٰ اللَّهِ هُوَ الْهُدَىٰ وَأَمْرًا نُنسِلُهُ  
لِرَبِّ الْعَالَمِينَ ﴿٧٦﴾

وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا زَكَاةً وَهُوَ الَّذِي إِلَيْهِ  
تُحْشَرُونَ ﴿٧٦﴾

وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ



juste; le jour où Il dira: «Que cela soit». Sa parole sera la vérité, à Lui tout le pouvoir le Jour où il sera soufflé dans la Trompette. Sa science embrasse le mystère de l'invisible et le monde sensible, Il est le Sage et l'Omniscient.

74. [Rappelle-toi] quand Abraham dit à son père Azer: «Prends-tu des idoles pour divinités? Je vois que tu es, ainsi que ton peuple, dans un égarement manifeste.»

75. C'est ainsi que Nous avons montré à Abraham la grandeur de l'empire des cieux et de la terre afin qu'il soit un croyant convaincu.

76. A la tombée de la nuit, Abraham aperçut un astre lumineux. Il dit: «Voilà mon Maître!» Mais lorsque celui-ci se coucha, il dit: «Je ne saurais apprécier ceux qui disparaissent.»

77. Lorsqu'il vit la lune se lever, Abraham dit: «Voilà mon Maître!» Mais quand la lune se coucha, il dit: «Si mon Maître ne me guide pas, je serai du nombre des égarés.»

78. Enfin, Abraham vit le soleil se lever, il s'écria: «Voici mon Maître! Celui-là est le plus grand!» Mais quand le soleil se coucha, il dit: «Ô mon peuple! Je me proclame innocent de tout ce que vous associez [à Allah];

بِالْحَقِّ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ قَوْلُهُ  
الْحَقُّ وَلَهُ الْمَلَكُ يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ  
عَلِيمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيمُ  
الْخَبِيرُ ﴿٧٤﴾

\* وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ أَرَأَيْتَ اتَّخَذْتَ  
أَصْنَامًا مَاءِ الْهَيْهَاتَ إِلَىٰ آرْتِكَ وَقَوْمِكَ فِي  
ضَلَالٍ مُّبِينٍ ﴿٧٥﴾

وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ  
السَّمٰوٰتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ  
الْمُوقِنِينَ ﴿٧٦﴾

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ الْكَوْكَبَ قَالَ هَذَا  
رَبِّيَ فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ ﴿٧٧﴾

فَلَمَّا رَأَىٰ الْقَمَرَ بَازِعًا قَالَ هَذَا رَبِّيَ فَلَمَّا أَفَلَ  
قَالَ لَيْنَ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ  
الْقَوْمِ الضَّالِّينَ ﴿٧٨﴾

فَلَمَّا رَأَىٰ الشَّمْسَ بَازِعَةً قَالَ هَذَا رَبِّيَ  
هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَكْفُومُ إِلَيَّ  
بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ ﴿٧٩﴾

79. je tourne mon visage vers Celui qui a instauré les cieus et la terre, en croyant sincère, je ne serai jamais du nombre des païens.»

80. Les gens de son peuple lui opposèrent des arguments; mais Abraham répondit: «Disputeriez-vous avec moi à propos d'Allah alors que c'est Lui qui m'a bien guidé; je ne crains rien de vos faux dieux que vous Lui associez, à moins qu'Allah ne le veuille; Sa science embrasse toute chose; qu'avez-vous à ne pas vous en convaincre?»

81. «Comment, d'ailleurs, redouterais-je vos associés pendant que vous ne craignez pas, vous-mêmes, d'associer à Allah des divinités pour lesquelles Il ne vous a conféré aucune justification? Entre vous et moi, quelle partie est la plus digne d'être en sécurité, pour autant que vous le sachiez?»

82. Ceux qui croient et qui n'ont point entaché leur foi d'impiété, ceux-là seront en sécurité; ils sont bien guidés.

83. Telle fut la preuve décisive que Nous avons donnée à Abraham contre son peuple. C'est ainsi que Nous élevons le rang de celui que Nous voulons favoriser. Assurément, ton Seigneur est Sage et Omniscient.

84. Aussi, avons-Nous donné à

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ  
السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ  
الْمُشْرِكِينَ ﴿٧٩﴾

وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحِبُّونِي فِي اللَّهِ وَقَدْ  
هَدَيْتَنِي وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا  
أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ  
عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ ﴿٨٠﴾

وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ  
أَنْتُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ  
عَلَيْكُمْ سُلْطَانًا فَأَنْتُمْ أَفْرَاقٌ  
يَا الْأَمْنِيْنَ إِن كُنْتُمْ تَعْلَمُونَ ﴿٨١﴾

الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ  
أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ ﴿٨٢﴾

وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى  
قَوْمِهِ تَرَفَعَ دَرَجَاتٍ مِّنْ نَّشَأِهِ إِنَّ رَبَّكَ  
حَكِيمٌ عَلِيمٌ ﴿٨٣﴾

وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا



Abraham pour fils Isaac et Jacob que Nous avons tous deux bien guidés, comme Nous avons bien guidé auparavant Noé et ses descendants: David, Salomon, Job, Joseph, Moïse et Aaron. C'est ainsi que Nous récompensons les bienfaiteurs.

85. [Font partie aussi de cette lignée:] Zacharie, Jean, Jésus et Elie, tous comptaient parmi les saints;

86. ainsi qu'Ismaël, Elisée, Jonas et Loth que Nous avons tous privilégiés par rapport aux mondes.

87. De même, Nous avons favorisé leurs ancêtres, leurs descendances et leurs parentés en les choisissant pour les guider sur le droit chemin.

88. Telle est la bonne direction vers laquelle Allah amène qui Il veut parmi Ses serviteurs. Si ces élus Lui avaient donné des associés, toutes leurs œuvres auraient été annulées.

89. C'est à ceux-là que Nous avons donné les Ecritures, la sagesse et la prophétie; si les générations présentes ne croient pas à Notre révélation, Nous en confions le message à des hommes qui ne sauraient le dénier.

90. Ce sont ceux-là qu'Allah a bien guidés. Que leur voie te serve

وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ  
وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى  
وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي  
الْمُحْسِنِينَ ﴿٨٥﴾

وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِيلَىٰ كُلٌّ  
مِّنَ الصَّالِحِينَ ﴿٨٦﴾

وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيُوسُفَ وَلُوطًا وَكُلًّا  
فَضَلْنَا عَلَى الْعَالَمِينَ ﴿٨٧﴾

وَمِنَ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ  
وَأَجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ  
مُّسْتَقِيمٍ ﴿٨٨﴾

ذَٰلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ مِنْ  
عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحِطَّ عَنْهُمْ مَا كَانُوا  
يَعْمَلُونَ ﴿٨٩﴾

أُولَٰئِكَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ  
وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَإِن يَكْفُرْ بِهَا هَٰؤُلَاءِ  
فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا بِهَا بِكَافِرِينَ ﴿٩٠﴾

أُولَٰئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهِدَاهُمُ آفَقَدَهُ

de guide! Dis: «Je ne vous réclame aucun salaire pour ma mission, ce n'est qu'un Rappel destiné aux humains.»

**91.** Ces impies n'ont jamais pu estimer la grandeur d'Allah à sa juste mesure; lorsqu'ils disent: «Allah n'a rien révélé à personne.» Dis: «Qui a révélé le livre que Moïse a apporté comme lumière et guide pour les hommes? Ce livre que vous mettez sur des parchemins, dont vous exhibez une partie, et dont vous cachez l'essentiel. C'est par ce Livre qu'il vous a été appris ce que vous ignoriez, vous et vos ancêtres.» Dis-leur: «C'est Allah qui l'a révélé» et laisse-les se jouer en ergotant!

**92.** Ce Livre-ci est un Livre béni que Nous avons révélé, confirmant les Ecritures antérieures, afin que tu avertisses la Cité-mère<sup>(1)</sup> et ses environs. Ceux qui croient au Jour Dernier y croiront aussi, et observeront régulièrement les offices de la prière.

**93.** Y a-t-il plus injuste que celui qui forge des mensonges et les impute à Allah?! Ou celui qui prétend recevoir la révélation alors que rien ne lui est révélé?! Ou encore celui qui affirme pouvoir

قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ هُوَ إِلَّا  
ذِكْرِي لِلْعَالَمِينَ ﴿٩١﴾

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِذْ قَالُوا مَا أَنْزَلَ اللَّهُ  
عَلَى بَشَرٍ مِنْ شَيْءٍ قُلْ مَنْ أَنْزَلَ الْكِتَابَ  
الَّذِي جَاءَ بِهِ مَوْسَى نُورًا وَهُدًى لِلنَّاسِ  
تَجْعَلُونَهُ قَرَاطِيسَ بُدُونِهَا وَتُخْفُونَ كَثِيرًا  
وَعِظَمْتُمْ مَا لَمْ تَعْمَلُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ قُلْ  
اللَّهُ تَرَدَّدَهُمْ فِي خَوْضِهِمْ يَلْعَبُونَ ﴿٩٢﴾

وَهَذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مَبَارَكٌ مُصَدِّقُ الَّذِي  
بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا  
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ وَهُمْ عَلَى  
صَلَاتِهِمْ يَحَافِظُونَ ﴿٩٣﴾

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ قَالَ  
أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَنْ قَالَ  
سَأُنزِلُ مِثْلَ مَا أَنْزَلَ اللَّهُ وَلَوْ تَرَى إِذِ  
الظَّالِمُونَ فِي غَمْرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ

(1) Il s'agit de la Mecque.



produire des révélations comme celles d'Allah?! Ah, si tu pouvais voir ces injustes à l'agonie de la mort, quand les anges tendent les bras vers eux [leur disant]: «Rendez vos âmes, aujourd'hui, vous subissez le châtement de l'ignominie pour avoir proféré des contre-vérités au sujet d'Allah, et pour avoir traité Ses signes avec hauteur et mépris.»<sup>(1)</sup>

94. Vous voici venus vers Nous, seuls, comme au moment de votre première création. Vous avez laissé derrière vous tout ce que Nous vous avons procuré. Nous ne trouvons pas non plus les intercesseurs que vous prétendiez être des associés avec Nous. Tous vos liens avec eux sont totalement rompus et tout ce qui faisait l'objet de vos prétentions s'est évanoui en chimères.

95. Allah est Celui qui fend le grain et le noyau à germe. Il fait surgir le vivant du mort et fait sortir le mort du vivant. Tel est bien Allah, comment pouvez-vous vous en détourner?

96. Celui qui fait éclater le jour et a rendu<sup>(2)</sup> la nuit propice au repos, érige le soleil et la lune pour

بَاسْطُوا أَيْدِيَهُمْ أَخْرِجُوا أَنْفُسَكُمْ الْيَوْمَ تُجْزَوْنَ  
عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ  
غَيْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ  
تَسْتَكْبِرُونَ ﴿١٣﴾

وَلَقَدْ جِئْتُمُونَا فَرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ  
وَتَرَكْتُمْ مَا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَمَا  
نَرَى مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ  
فِيكُمْ شُرَكَاءُ لَقَدْ تَقَطَّعَ بَيْنَكُمْ وَصَلَّ  
عَنْكُمْ مَا كُنْتُمْ تَزْعُمُونَ ﴿١٤﴾

\* إِنَّ اللَّهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَى يُخْرِجُ الْحَيَّ مِنَ  
الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ذَلِكُمْ اللَّهُ  
فَإِنِّي تُؤْفِكُونَ ﴿١٥﴾

فَالِقُ الْإِصْبَاحِ وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا  
وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ذَلِكُمْ تَقْدِيرُ الْعَزِيزِ

(1) Ce verset aurait été révélé au sujet de Rahmane El Yamama, El Aswad El Ansi El Yamani et Sajah (femme de Musailima le menteur) qui ont tous prétendu être des prophètes.

(2) Chez Warsh: «...rend la nuit...».

déterminer la mesure du temps. Tel est l'ordre agencé par le Tout-Puissant et l'Omniscient.

97. Celui qui a disposé les étoiles vous permettant ainsi de vous guider dans les ténèbres des continents et des océans. Ainsi exposons-Nous les signes d'une manière claire à l'intention de ceux qui veulent savoir.

98. C'est Lui qui vous a créés à partir d'un seul être [dont sont issus le mâle] porteur de germe et [la femelle] porteuse du réceptacle. Là aussi, Nous exposons clairement les signes à l'intention de ceux qui veulent comprendre.

99. C'est Lui qui fait tomber l'eau du ciel. Grâce à elle, Nous faisons pousser toutes les plantes. Nous en faisons surgir des champs verdoyants d'où émergent des graines groupées en épis, et des spathes de dattiers, des régimes à portée de la main, avec des vignobles, des oliviers et des grenadiers, d'une même espèce ou d'espèces différentes. Voyez bien comment se forment ces fruits à partir du bourgeonnement jusqu'à la maturité. Il y a bien là des signes à l'intention de ceux qui veulent bien croire.

100. Les impies ont fait des djinns des associés d'Allah, alors

الْعَلِيمِ ﴿١٦﴾

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا  
بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ  
لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿١٧﴾

وَهُوَ الَّذِي أَنشَأَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ  
فَمَسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ  
يَفْقَهُونَ ﴿١٨﴾

وَهُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا  
بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا  
نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِن  
طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ  
وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَبِهٍ  
أَنْظِرُوا إِلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ إِنَّ فِي  
ذَٰلِكُمْ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿١٩﴾

وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِبْنَ وَخَلَقَهُمْ وَخَرَقُوا



que c'est Allah Lui-même qui a créé ces djinns. [Par ignorance totale,] ils Lui ont inventé des fils et des filles. Gloire à Lui, bien au-dessus de leurs affabulations!

**101.** Créateur [sans modèle préalable] des cieux et de la terre, comment Se donnerait-Il un fils, n'ayant point de compagne, Lui qui a tout créé et dont la science embrasse toute chose!

**102.** Tel est bien Allah, votre Seigneur, il n'est de dieu que Lui, Créateur de toute chose, adorez-Le, Il est le Garant de tout.

**103.** Les regards ne sauraient l'atteindre, alors que Lui-même pénètre les regards, Il est le Subtil, Il est au courant de tout.

**104.** Des preuves éclairantes vous sont parvenues de la part de votre Seigneur. Celui qui s'en convainc, ce sera à son profit, et celui qui ferme les yeux ce sera à son détriment. [Dis-leur]: «Je n'ai pas à garantir votre salut.»

**105.** C'est ainsi que Nous présentons Nos signes sous des formes variées. Qu'ils prétendent que tu te [le] fais enseigner; c'est pour que Nous rendions Notre message plus clair pour ceux qui veulent savoir.

**106.** Applique-toi à suivre ce

لَهُ رَبِّينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ سُبْحٰنَهُ وَتَعَالٰى عَمَّا يَصِفُوْنَ ﴿١٠١﴾

بَدِيعَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنۡىۤ يَكُوْنُ لَهُۥ وَلَدٌۭ  
وَلَمْ تَكُنۡ لَهُۥ صٰحِبَةً وَّخَلَقَ كُلَّ شَيْءٍ وَّهُوَ  
بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ﴿١٠٢﴾

ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ خَلَقَ كُلَّ  
شَيْءٍ فَاَعْبُدُوْهُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ  
وَكَیْلٌ ﴿١٠٣﴾

لَا تُدْرِكُهُ الْاَبْصٰرُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصٰرَ  
وَهُوَ اللّٰطِيْفُ الْخَبِيْرُ ﴿١٠٤﴾

فَدَجَّءَ كُمْ بَصٰٓئِرٌ مِّنۡ رَبِّكُمْ فَمَنْ  
اَبْصَرَ فَلِنَفْسِهٖۤ ؕ وَمَنْ عَمِيَ فَعَلَيْهَا وَمَا اَنَاۤ  
عَلَيْكُمْ بِحٰفِيْظٍ ﴿١٠٥﴾

وَكَذٰلِكَ نَصْرَفُ الْاٰيٰتِ وَيَقُوْلُوْا  
دَرَسَتْ وَلِنَبِيْنَهٗ لِقَوْمٍ يَعْلَمُوْنَ ﴿١٠٦﴾

اَسْمِعْ مَا اَوْحٰى اِلَيْكَ مِّنۡ رَبِّكَ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ

qui t'a été révélé par ton Seigneur, il n'est de dieu que Lui, et évite la compagnie des païens.

**107.** Si Allah le voulait, ils n'auraient pas pris d'autres dieux que Lui. Tu n'es pas chargé par Nous d'assurer leur salut, ni d'être leur mandataire.

**108.** Evitez toutefois d'insulter ceux que les impies invoquent en dehors d'Allah, au risque que ces insensés, ripostent par ignorance en proférant des blasphèmes contre Allah. Ainsi avons-Nous fait que chaque communauté croyait bien agir; mais tous seront ramenés à leur Seigneur. Il les informera du bilan de leur travail.

**109.** Ils ont juré au Nom d'Allah, de toute la force de leurs serments, de bien croire s'ils recevaient un signe miraculeux; dis-leur: «Tout signe relève d'Allah Seul.» Mais qui pourrait assurer qu'ils n'allaient pas croire en recevant les signes miraculeux?

**110.** Comme ils refusaient d'y croire au départ, Nous pourrions bien détourner leurs cœurs et leurs yeux et les laisser errer dans leur impiété arrogante.

**111.** Même si Nous avons fait descendre les anges sur eux, même si les morts leur parlaient et même

وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ ﴿١٦﴾

وَلَوْ شَاءَ اللَّهُ مَا أَشْرَكُوا وَمَا جَعَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ ﴿١٧﴾

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذَلِكَ زَيْنًا لِكُلِّ أُمَّةٍ عَمَلُهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ مَرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿١٨﴾

وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ ﴿١٩﴾

وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَنْزِلُ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ ﴿٢٠﴾

\* وَلَوْ أَنْزَلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَانَ مَعَهُمُ الْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ



si Nous réunissions toutes les preuves devant eux, ils ne seraient pas croyants à moins qu'Allah ne le veuille; car la plupart d'entre eux sont trop ignorants.

**112.** C'est ainsi que Nous avons éprouvé chaque Prophète, en lui suscitant des ennemis parmi les démons humains et ceux des djinns. Les uns abusant les autres par de clinquantes paroles; ce qu'ils n'auraient pas fait si Allah ne l'avait voulu. Laisse-les donc avec leurs inventions mensongères.

**113.** Laisse se prendre [à ces faux arguments] les cœurs de ceux qui ne croient pas à la vie de l'Autre. Qu'ils s'en satisfassent et qu'ils perpétrent ce qu'ils commettent de forfaits!

**114.** [Dis:] «Comment pourrais-je choisir un arbitre autre qu'Allah? C'est Lui qui a révélé à votre intention les Livres bien explicites.» Ceux qui ont reçu les Ecritures reconnaissent l'authenticité de ce message de vérité, révélé par ton Seigneur. Ne sois donc pas du nombre de ceux qui en doutent.

**115.** La parole<sup>(1)</sup> de ton Seigneur est bien accomplie, en toute justice et vérité, décrets immuables d'Allah, qui entend tout et sait tout.

شَيْءٍ قُبَلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَلَكِنْ أَكْثَرُهُمْ يَجْهَلُونَ ﴿١١١﴾

وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيْطَانِينَ الْإِنْسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى الْبَعْضِ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ ﴿١١٢﴾

وَلِتَصْغَى إِلَيْهِ أَفِئْدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرَضُوهُ وَيُقَاتِرُوا مَا هُمْ مُقَاتِرُونَ ﴿١١٣﴾

أَفْغَيْرَ اللَّهِ أَنْتَعَى حَكَمًا وَهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ ﴿١١٤﴾

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿١١٥﴾

(1) Chez Warsh: «Les paroles de ton Seigneur...».

**116.** [Prophète,] si tu écoutes la majorité des mortels, ils te feront dévier du chemin d'Allah, car ils ne suivent que de simples préjugés et ils se perdent en conjectures.

**117.** Assurément, ton Seigneur connaît mieux que quiconque ceux qui s'écartent de Sa voie et ceux qui sont bien guidés.

**118.** Il vous est licite de consommer les viandes sur lesquelles le Nom d'Allah a été prononcé si vous croyez en Ses signes.

**119.** Qu'avez-vous à ne pas manger des viandes sur lesquelles le Nom d'Allah est prononcé, alors qu'Allah vous a indiqué en détail tout ce qu'Il vous a interdit sauf en cas de contrainte impérieuse? Sachez que nombreux sont les hommes qui égarent en suivant<sup>(1)</sup> leurs penchants sans se référer à une science valable. En vérité, Allah connaît mieux que nul autre ceux qui transgressent les bonnes règles.

**120.** Tâchez de fuir le péché, qu'il soit apparent ou caché. Ceux qui commettent le péché subiront le châtement pour prix de ce qu'ils auront commis.

**121.** Ne mangez pas [de viandes]

وَإِنْ تَطَّعْ أَكْثَرُ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ ﴿١١٦﴾

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَنْ يَضِلُّ عَنْ سَبِيلِهِ ۗ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿١١٧﴾

فَكُلُوا مِمَّا ذَكَرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ ۖ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ ﴿١١٨﴾

وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذَكَرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْهِمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَاءِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ ﴿١١٩﴾

وَذَرُوا ظَاهِرَ الْأَيْمَةِ وَبَاطِنَهُ ۗ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْأَيْمَةَ سَيَجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ ﴿١٢٠﴾

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذَكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ

(1) Chez Warsh: «...les hommes qui s'égarent en suivant...».



sur lesquelles le Nom d'Allah n'aura pas été prononcé, cela est un acte pervers. Certes, les démons tentent leurs suppôts [les poussant à] vous convaincre du contraire. Si vous les écoutez, vous compterez parmi les païens.

**122.** Considérez l'exemple d'un mort, à qui Nous rendrions la vie [par la foi] et que Nous doterions d'une lumière qui éclaire son chemin parmi les hommes. Serait-il comparable à celui qui demeure dans les ténèbres sans jamais pouvoir en sortir? C'est ainsi qu'on fait croire aux mécréants que leurs agissements sont de belles œuvres.

**123.** C'est ainsi également que Nous avons laissé dans chaque cité des criminels notoires qui trament des intrigues, mais ils ne le font que contre eux-mêmes, sans s'en rendre compte.

**124.** Chaque fois qu'un signe est parvenu à ces impies, ils se sont écrié: «Nous n'y croirons jamais tant que nous n'aurons pas reçu les mêmes dons conférés aux Messagers d'Allah». Allah connaît mieux [que nul autre] à qui confier Son Message<sup>(1)</sup>. Quant aux criminels, ils seront couverts d'opprobre par Allah et frappés d'un tourment

وَأَنَّهُ لَفِئْسَ وَإِنَّ الشَّيْطَانَ لِيُوحِيَ إِلَيْ  
أُولِيَآبِهِمْ لِيُجِدَ لَكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ  
إِنَّكُمْ لَمُشْرِكُونَ ﴿١٢١﴾

أَوْ مَنْ كَانَ مَيِّتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ  
نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلَهُ فِي  
الْظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَا كَذَلِكَ زُيِّنَ  
لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ ﴿١٢٢﴾

وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكْبَرًا  
مُّجْرِمِيهَا لِيَمَّا كُرُوهَا فِيهَا وَمَا  
يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا  
يَشْعُرُونَ ﴿١٢٣﴾

وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَنْ نُؤْمِنَ حَتَّى نُؤْتَى  
مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ  
يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا  
صَغَارٌ عِنْدَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا  
كَانُوا يَمْكُرُونَ ﴿١٢٤﴾

(1) Chez Warsh: «... Ses Messages...»

terrible pour prix de leurs intrigues perfides.

**125.** En vérité, celui qu'Allah veut bien guider, Il rend son cœur épanoui en le convertissant à l'Islam. Et celui qu'Il entend égarer, Il fait rétrécir sa poitrine en la rendant oppressée comme s'il tentait de s'élever dans les airs. C'est ainsi qu'Allah jette l'anathème sur [les cœurs des] mécréants.

**126.** Voilà donc le droit chemin tracé par ton Seigneur, voilà que Nous exposons explicitement les signes pour ceux qui se soucient de leur salut.

**127.** Ceux-là séjourneront dans la Demeure de la Paix auprès de leur Seigneur, qui est leur Protecteur en récompense des bonnes œuvres qu'ils auront accomplies.

**128.** Un jour, Il [Allah] réunira tout le monde; Nous dirons: «Ô peuple de djinns! Vous avez abusé à l'excès les humains.» Leurs suppôts parmi les hommes répondront: «Seigneur, oui, nous avons profité les uns des autres, et voilà que nous avons atteint le terme que Tu nous as fixé.» Allah leur dira: «Que l'Enfer soit votre dernier refuge! Vous y demeurerez éternellement tant qu'Allah le voudra. En vérité, ton Seigneur est Sage et Omniscient.

فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ  
لِلْإِسْلَامِ وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ  
صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا  
يَصْعَدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ  
الرَّحْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ ﴿١٢٥﴾

وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَضَّلْنَا  
الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ ﴿١٢٦﴾

\* لَهُمْ دَارُ السَّلَامِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ  
بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿١٢٧﴾

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا لِنَمَعَشَرَ الْجِنِّ قَدْ  
أَسْتَكْبَرْتُمْ مِنَ الْإِنْسِ وَقَالَ  
أَوْلِيَاؤُهُمْ مِنَ الْإِنْسِ رَبَّنَا اسْتَمَعَ  
بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَّغْنَاكَ الَّذِي أَجَلْتَ  
لَنَا قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلَّا  
مَا شَاءَ اللَّهُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ ﴿١٢٨﴾



129. C'est ainsi que Nous livrons les coupables les uns à la merci des autres en punition de leurs méfaits.»

130. «Ô peuples des djinns et des hommes! N'avez-vous pas reçu des Messagers parmi vous qui vous ont exposé Mes signes, et vous ont mis en garde contre la Rencontre de ce jour?» Tous répondront: «Nous ne pouvons que témoigner contre nous-mêmes.» En fait, la vie de ce monde les aura tous séduits, ils ne pourront que confesser qu'ils étaient de vrais mécréants.

131. En effet, Allah ne fait jamais périr injustement de cités sans que leurs habitants n'aient été auparavant mis en garde contre leur insouciance.

132. Chacun sera rétribué selon le degré de son action, et ton Seigneur n'est pas inattentif à ce que les hommes font.

133. Ton Seigneur Se suffit à Lui-même, Il est Maître de la miséricorde. S'Il veut, Il peut vous faire disparaître et vous remplacer par qui il Lui plaira, tout comme Il vous a naguère fait engendrer par la descendance d'autres peuples.

134. Assurément, ce qui vous est promis viendra, vous ne saurez jamais défier le pouvoir d'Allah.

135. Dis-leur: «Ô mon peuple!

وَكَذَلِكَ نُؤَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا  
كَانُوا يَكْسِبُونَ ﴿١٢٩﴾

يَمَعَشِرَ الْجِنِّ وَالْإِنْسِ أَلَمْ يَأْتِكُمْ  
رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ  
آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا  
قَالُوا شَهِدْنَا عَلَىٰ أَنفُسِنَا وَعَرَّثَهُمُ  
الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُوا عَلَىٰ أَنفُسِهِمْ  
أَنَّهُمْ كَاذِبُونَ ﴿١٣٠﴾

ذَلِكَ أَن لَّمْ يَكُن رَّبُّكَ مُهْلِكَ الْكُفْرَى  
يُظَلِّمِ وَأَهْلُهَا غَافِلُونَ ﴿١٣١﴾

وَلِكُلِّ دَرَجَاتٍ مِّمَّا عَمِلُوا وَمَا رَّبُّكَ  
بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ ﴿١٣٢﴾

وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ إِنْ يَشَأْ  
يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْ  
بَعْدِكُمْ مَّا يَشَاءُ كَمَا أَنشَأَكُم مِّن  
ذُرِّيَّةٍ قَوْمِهِ الْآخِرِينَ ﴿١٣٣﴾

إِنْ مَا تَوَعَّدُونَ لَأَتِيَنَّكُمْ وَمَا أَنْتُمْ  
بِمُعْجِزِينَ ﴿١٣٤﴾

قُلْ يَلْقَؤُمْ أَعْمَلُوا عَلَىٰ مَا كَانْتُمْ كَارِيًا

Agissez à votre guise, et moi j'agirai à la mienne. Vous saurez bientôt qui l'emportera en dernier lieu.» En vérité, les injustes ne triompheront jamais.

**136.** Ces païens prétendent réserver à Allah une part des récoltes et des animaux qu'Il a fait croître. Dans leur prétendu partage, ils disent: «Ceci revient à Allah, et ceci est à nos divinités associées.» Mais rien de la part des idoles associées ne sera diminué au profit d'Allah. Quant à la part destinée à Allah, elle est souvent vouée aux faux dieux. Quel détestable jugement est le leur!

**137.** Ainsi, les faux dieux incitaient-ils les païens à immoler leurs propres enfants, leur faisant croire que c'était bien faire. En fait, c'était pour les ruiner et jeter la confusion dans leurs cultes. Or, si Allah l'avait voulu, ils ne l'auraient pas fait. Laisse-les donc avec leurs inventions mensongères!

**138.** Ils disent: «Ces troupeaux et ces récoltes sont interdits», prétendant que personne ne doit en manger sans une permission expresse. D'autres animaux ne doivent pas servir de bêtes de somme; sur d'autres encore, le Nom d'Allah ne doit pas être prononcé; pure invention attribuée

عَامِلٌ فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ تَكُونُ  
لَهُ عَاقِبَةُ الدَّارِ إِنَّهُ لَا يُفْلِحُ  
الظَّالِمُونَ ﴿١٣٥﴾

وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ  
وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ  
بِرِزْقِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا فَمَا كَانَ  
لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ وَمَا  
كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى  
شُرَكَائِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ ﴿١٣٦﴾

وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِنَ  
الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ  
شُرَكَاءُؤُهُمْ لِيُرْذَوْهُمْ وَلِيَلْسُوا  
عَلَيْهِمْ دِينَهُمْ وَلِيُوشَأَ اللَّهُ مَا فَعَلُوهُ  
فَذَرَهُمْ وَمَا يَفْتَرُونَ ﴿١٣٧﴾

وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْتُ حِجْرًا لَا يَطْعَمُهَا  
إِلَّا مَنْ نَشَاءُ بِرِزْقِهِمْ وَأَنْعَامٌ حُرِّمَتْ  
ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ  
أَسْمَاءَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ  
سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ ﴿١٣٨﴾



injustement à Allah! Par Lui, ils seront payés pour leurs inventions mensongères.

**139.** Ils déclarent: «Ce que les femelles de nos troupeaux portent dans leurs ventres est propriété exclusive de nos enfants mâles et interdit à nos épouses, mais s'il s'agit d'une bête morte, chacun aura sa part.» Allah leur fera payer cette discrimination; Il est Sage et Omniscient.

**140.** Sont les vrais perdants, ceux qui ont immolé leurs propres enfants par stupidité et ignorance et se sont interdit, sur la foi de purs mensonges imputés à Allah, les nourritures qu'Allah leur a procurées. Ceux-là se sont bien égarés, sans espoir de retrouver le bon chemin.

**141.** C'est Lui qui a créé pour vous des jardins de plantes en treille et d'autres sans treillage, [des jardins] de palmiers et de céréales, donnant des nourritures variées, ainsi que des oliviers, des grenadiers de même espèce ou d'espèces différentes. Mangez de leurs fruits quand ils les produisent, et acquittez-en le droit (de l'aumône) le jour de la récolte; évitez tout excès, Allah n'aime pas les outranciers.

**142.** [Il a aussi créé pour vous] des animaux, bêtes de somme et de

وَقَالُوا مَا فِي بُطُونِ هَذِهِ الْأَنْعَامِ خَالِصَةٌ  
لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰ أَزْوَاجِنَا وَإِن  
يَكُن مِّمَّةً فَهُمْ فِيهِ شُرَكَاءُ  
سَيَجْزِيهِمْ وَصَفَّهُمْ إِنَّهُ حَكِيمٌ  
عَلِيمٌ ﴿١٣٩﴾

قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا  
بَغْيِرَ عِلْمٍ وَحَرَمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ  
أَفْتِرَاءً عَلَىٰ اللَّهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا  
مُهْتَدِينَ ﴿١٤٠﴾

﴿ وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَّعْرُوشَاتٍ  
وَعَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ  
مُخْتَلِفًا أَلْوَانًا وَالزَّيْتُونَ وَالرُّمَانَ  
مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُوا مِن ثَمَرِهِ  
إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا  
تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ ﴿١٤١﴾

وَمِنَ الْأَنْعَامِ حَمُولَةً وَفَرْشًا كُلُوا

boucherie. Nourrissez-vous de ces dons d'Allah et ne suivez pas les pas de Satan. C'est pour vous un ennemi déclaré.

**143.** De ces animaux, vous en avez huit, répartis en couples: deux ovins, [un bélier et une brebis], deux caprins, [un bouc et une chèvre], dis-leur: «Est-ce les mâles qui sont interdits ou bien les femelles? Ou encore ce que portent les femelles dans leurs matrices? Donnez une réponse exacte si vous êtes bien véridiques».

**144.** Deux aussi parmi les camelins, [un chameau et une chamelle], et deux parmi les bovins, [un bœuf et une vache]. Dis-leur: «Est-ce les mâles qui sont interdits ou bien les femelles? Ou encore ce que portent les femelles dans leurs matrices? Etiez-vous présents lorsqu'Allah a ordonné ces interdictions?» Quoi de plus inique que de forger des mensonges imputés à Allah pour égarer les gens sans la moindre science. En vérité, Allah ne guide pas les injustes.

**145.** Dis-leur: «Je ne trouve dans ce qui m'a été révélé rien dont il soit interdit de se nourrir, à part la chair de bête morte (non égorgée), le sang répandu, la viande de porc – étant une impureté – ou une bête

مِمَّا رَزَقَكُمُ اللَّهُ وَلَا تَتَّبِعُوا خُطُوبَاتِ  
الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ  
مُبِينٌ ﴿١٤٣﴾

ثَمَنِيَّةَ أَرْوَاحٍ مِّنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ  
الْمَعْزِ اثْنَيْنِ قُلْ ءَالذَّكَرَيْنِ حَرَّمَ  
أَمِ الْأُنثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ  
الْأُنثَيَيْنِ نَبِّئُونِي بِعِلْمٍ إِن كُنْتُمْ  
صَادِقِينَ ﴿١٤٤﴾

وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ قُلْ  
ءَالذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنثَيَيْنِ أَمَّا  
اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنثَيَيْنِ  
أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّيَكُمُ اللَّهُ  
بِهَذَا فَمَن أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ  
كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ  
إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿١٤٥﴾

قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى  
طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ  
دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ  
رِجْسٌ أَوْ فِسْقًا أُهْلًا لِّغَيْرِ اللَّهِ بِهِ فَمَن



sacrifiée à l'autel de faux-dieux. Mais celui qui en consomme par nécessité absolue, sans l'intention de transgresser ni d'abuser, [saura que] ton Seigneur est Pardonneur et Miséricordieux.

**146.** Nous avons, certes, interdit aux Juifs [la chair de] tout animal à sabot, ainsi que la graisse des bovins et des ovins, exceptée celle du dos, des boyaux et celle qui entoure les os. C'est une sanction pour leur impudence. Nous avons bien raison.

**147.** S'ils refusent de te croire, dis-leur: «La miséricorde de votre Seigneur est bien large, mais Sa rigueur contre les criminels ne saurait être détournée.»

**148.** Les païens diront: «Si Allah l'avait voulu, nous n'aurions pas été polythéistes, ni nous ni nos ancêtres, et nous n'aurions rien interdit.» Ainsi avaient crié au mensonge ceux qui avaient vécu avant eux, jusqu'au moment où ils goûtèrent Nos sévices. Dis-leur: «Si vous avez une science certaine, exhibez-la! Vous ne faites qu'émettre de pures hypothèses et vous vous perdez en conjectures.»

**149.** Dis-leur: «C'est Allah qui détient l'argument décisif. S'il le voulait, Il vous aurait tous bien guidés.»

أَضْطَرَّ عَيْدٍ بَاعٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ  
عَفُورٌ رَحِيمٌ ﴿١٤٥﴾

وَعَلَى الَّذِينَ هَادُوا حَرَّمْنَا كُلَّ ذِي  
ظُفْرٍ وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا  
عَلَيْهِمْ شُحُومَهُمَا إِلَّا مَا حَمَلَتْ ظُهُورُهُمَا  
أَوِ الْحَوَايَا أَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ ذَلِكَ  
جَزَيْنَهُمْ بِبَغْيِهِمْ وَإِنَّا لَصَادِقُونَ ﴿١٤٦﴾

فَإِنْ كَذَّبُوكَ فَقُلْ رَبُّكُمْ ذُو رَحْمَةٍ  
وَسِعَتْ وَلَا يُرَدُّ بِأْسُهُ وَعَنِ الْقَوْمِ  
الْمُجْرِمِينَ ﴿١٤٧﴾

سَيَقُولُ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا  
أَشْرَكْنَا وَلَا آبَاؤُنَا وَلَا حَرَمْنَا مِنْ شَيْءٍ  
كَذَلِكَ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ حَتَّى  
ذَاقُوا بِأَسْنَا قُلْ هَلْ عِنْدَكُمْ مِنْ عِلْمٍ  
فَتُخْرِجُوهُ لَنَا إِنْ تَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ  
أَنْتُمْ إِلَّا تَخْرُصُونَ ﴿١٤٨﴾

قُلْ فَلِلَّهِ الْحُجَّةُ الْبَلِيغَةُ فَلَوْ شَاءَ لَهَدَاكُمْ  
أَجْمَعِينَ ﴿١٤٩﴾

**150.** Dis: «Amenez vos témoins qui attestent qu'Allah a ordonné cet interdit». Si leurs témoins l'affirment, évite de te joindre à eux ou de te laisser entraîner par les passions de ceux qui rejettent Nos signes, qui ne croient pas au Jour Dernier, et qui prêtent des égaux à leur Seigneur.

**151.** Dis: «Venez que je vous énonce ce qu'Allah vous a ordonné: ne Lui associez pas de faux-dieux, traitez vos père et mère avec aménité, ne tuez pas vos enfants sous prétexte d'indigence - c'est Nous qui pourvoyons à votre subsistance et à la leur - n'approchez point la turpitude manifeste ou cachée et n'attendez guère à la vie qu'Allah a rendue sacrée, sauf pour une juste raison. Voilà ce qu'Allah vous a commandé, pour que vous soyez raisonnables.»

**152.** «Avant que l'orphelin ne devienne majeur, ne touchez à ses biens que selon le bon usage. Donnez juste mesure et bon poids; à l'impossible nul n'étant tenu; soyez justes dans vos témoignages, fût-ce à l'égard de vos proches, et respectez toujours le pacte d'Allah. Voilà ce qu'Allah vous a commandé pour que vous en soyez conscients.»

**153.** «Telle est Ma voie dans toute sa rectitude. Suivez-la et évitez

قُلْ هَلْ سَأَلْتُمْ لِكُلِّ دِينٍ شُهَدَاءَ الَّذِينَ يَشْهَدُونَ  
أَنَّ اللَّهَ حَرَّمَ هَذَا فَيَنْسَهُمْ وَالَّذِينَ لَا يَشْهَدُونَ  
مَعَهُمْ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ كَذَبُوا  
بِآيَاتِنَا وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ  
وَهُمْ بِرَبِّهِمْ يَعْدِلُونَ ﴿١٥٠﴾

﴿قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبِّي كُفْرًا  
عَلَيْكُمْ أَتَشْرِكُوا بِهِ شَيْئًا  
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا  
أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ  
وَأَيْتَاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا  
وَمَا بَطَّنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ  
اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكَ وَصَّيْتُكُمْ بِهِ  
لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿١٥١﴾﴾

وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ  
حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا بِالْكَيْلِ وَالْمِيزَانِ  
بِالْقِسْطِ لَأَنْكِفُ أَنْفُسًا أَلْوَسَعَهَا إِذَا  
قُلْتُمْ فَأَعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ  
وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكَ وَصَّيْتُكُمْ بِهِ  
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿١٥٢﴾﴾

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ



de vous laisser entraîner dans les chemins [tortueux] qui vous éloignent de la voie d'Allah. Voilà ce qu'Allah vous a recommandé pour que vous soyez pieux.»

**154.** Nous avons, en outre, donné à Moïse les Ecritures, d'une perfection achevée, traitant en détail tous les sujets et constituant un guide salutaire [pour les Fils d'Israël] afin d'affermir leur foi en la rencontre avec leur Seigneur.

**155.** Voici, à présent, un Livre béni que Nous révélons, suivez-le! soyez pieux pour être admis dans la Grâce d'Allah.

**156.** Ainsi, vous ne direz pas: «Seules deux communautés avant nous avaient reçu les Ecritures, nous étions très peu soucieux d'étudier ce qui leur a été révélé.»

**157.** Vous ne direz pas non plus: «Si nous avons reçu le Livre, nous aurions été mieux guidés qu'eux» car vous avez reçu la Preuve de votre Seigneur, un guide salutaire. Qui donc est plus injuste que celui qui rejette les signes d'Allah et qui s'en détourne, un châtement cruel rétribuera ceux qui se détournent de Nos signes, pour prix de leur irrévérence.

**158.** Qu'attendent-ils, sinon que les anges viennent à eux ou que

وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ  
ذَٰلِكُمْ وَصَّيْنَاكُمْ بِهِ لَعَلَّكُمْ  
تَتَّقُونَ ﴿١٥٧﴾

ثُمَّ آتَيْنَا مُوسَى الْكِتَابَ تَمَامًا عَلَى  
الَّذِي أَحْسَنَ وَتَفْصِيلًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى  
وَرَحْمَةً لِّعَالَمِهِمْ يَلْقَاءُ رَبَّهُمْ يُؤْمِنُونَ ﴿١٥٨﴾

وَهَٰذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ  
وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ﴿١٥٩﴾

أَنْ تَقُولُوا إِنَّمَا أَنْزَلَ الْكِتَابَ عَلَى طَائِفَتَيْنِ  
مِنْ قَبْلِنَا وَإِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ  
لَغَافِلِينَ ﴿١٦٠﴾

أَوْ تَقُولُوا لَوْ أَنَّا أُنزِلَ عَلَيْنَا الْكِتَابُ  
لَكُنَّا أَهْدَىٰ مِنْهُمْ فَقَدْ جَاءَكُمْ  
بَيْنَهُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةً  
فَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَذَبَ بِآيَاتِ اللَّهِ وَصَدَفَ  
عَنْهَا سَخِرَ مِنَ الَّذِينَ يَصْدِفُونَ عَنْ آيَاتِنَا  
سُوءَ الْعَذَابِ بِمَا كَانُوا يَصْدِفُونَ ﴿١٦١﴾

هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ

ton Seigneur vienne ou que certains signes de ton Seigneur apparaissent [à leurs yeux]? Mais le jour où quelque signe de ton Seigneur apparaîtra, aucune profession de foi ne servira pour celui qui n'aura pas cru auparavant et accompli de bonnes œuvres prouvant sa piété. Dis-leur: «Attendez donc, nous aussi, nous attendons!»

**159.** Sache que rien ne te lie à ceux qui ont créé des scissions dans la religion, en formant des sectes schismatiques. Leur sort relève uniquement d'Allah, Il leur fera connaître le bilan de leurs œuvres.

**160.** Celui qui aura à son actif un bienfait sera récompensé au décuple et celui qui viendra avec un méfait ne sera rétribué qu'à son juste prix; nul ne sera lésé.

**161.** Dis-leur: «Mon Maître m'a guidé sur le droit chemin: la bonne religion, la foi d'Abraham, ce vrai croyant qui n'a jamais adoré de faux-dieux.»

**162.** Dis-leur: «Toute ma prière, toute ma dévotion, ma vie et ma mort, le tout est voué à Allah, Maître Souverain de l'Univers,

**163.** qui n'a jamais eu d'associés. Tel est l'ordre que j'ai reçu, et je suis le premier à m'y soumettre.»

رَبِّكَ أَوِيَاتِي بَعْضَ آيَاتِ رَبِّكَ يَوْمَ يَأْتِي بَعْضُ  
آيَاتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا إِيْمَانُهَا لَمْ تَكُنْ  
ءَامَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا  
خَيْرًا قُلِ انظُرُوا أَنَا مُنظِرُونَ ﴿١٥٩﴾

إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِعَابًا لَسَتْ  
مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ يُرِيئُهُمْ  
بِمَا كَانُوا يَفْعَلُونَ ﴿١٦٠﴾

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ مِثَالِهَا وَمَنْ  
جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا أَمِثْلَهَا وَهُمْ  
لَا يُظْلَمُونَ ﴿١٦١﴾

قُلْ إِنِّي هَدَيْتَنِي رَبِّي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ دِينًا  
قِيمًا مِثْلَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ  
مِنَ الْمُشْرِكِينَ ﴿١٦٢﴾

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي  
لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٦٣﴾

لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ  
الْمُسْلِمِينَ ﴿١٦٣﴾



**164.** Dis-leur encore: «Comment choisirai-je un dieu autre qu'Allah, alors qu'Il est le Maître de toute chose?!» Aucune âme ne commet de mal qu'à son propre détriment et nul n'assumera la charge d'autrui. C'est à votre Seigneur que vous serez tous ramenés, Il vous fera connaître la vérité au sujet de vos différends.

**165.** C'est Lui qui a fait de vous Ses représentants sur terre et qui a élevé les rangs de certains d'entre vous par rapport à d'autres, afin de vous éprouver par ce qu'Il vous a accordé. En vérité, ton Seigneur est si Prompt à sévir, mais Il est aussi si Pardonneur et Miséricordieux.

قُلْ أَغَيَّرَ اللَّهُ أَبْنِي رَبًّا وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ  
وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا وَلَا تَزِرُ  
وِازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ  
مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ ﴿١٦٤﴾

وَهُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ الْأَرْضِ وَرَفَعَ  
بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَبْلُوكُمْ فِي مَا  
ءَاتَاكُمْ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ  
لَغَفُورٌ رَّحِيمٌ ﴿١٦٥﴾

